

பிணைய கடன் திட்டம்



நெல் மற்றும் சோளம் என்பவற்றைக் கொள்வனவு செய்தல் மற்றும் களஞ்சியப்படுத்துதல் என்பவற்றிற்காக நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் சேகரிப்பவர்கள் ஆகியோருக்கான பிணைய கடன் திட்டம்.

நெல் மற்றும் சோளம் என்பவற்றை அறுவடை செய்யும் காலத்தில் சந்தையில் நியாயமான விலையை உறுதிப்படுத்தும் அரசின் நோக்கத்தை இணங்கியொழுகுவதற்காக நிலையாக இருக்கின்ற நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நேரடி கொள்வனவாளர்கள் ஆகியோருக்கு நெல் மற்றும் சோளம் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகத் தேவைப்படும் செயற்பாட்டு மூலதனத்தை நிறைவு செய்வதற்காக இந்தக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விசேட பயன்கள்

- போட்டி ரீதியான வட்டி வீதம்
- எளிதான பிணைப்பொறுப்பு
- ஆகக் குறைந்த பத்திரங்கள்

தகுதிகள் அளவுகோல்கள்

- வியாபாரம் குறித்த அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் வசம் நெல் மற்றும் சோளம் என்பவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்காக தாழ்ப்பாளிட்டு பூட்டக் கூடிய, வலுவான மற்றும் போதுமானாவு களஞ்சிய வசதிகள் இருக்க வேண்டும்.
- தானியங்களைக் கொள்வனவு செய்வதற்காக கடந்த கால பயிர்ச்செய்கை போகங்களின்போது பெற்றுக் கொண்ட பிணைய கடன் தொகைகளை திருப்திகரமான முறையில் செலுத்தி முடித்திருக்க வேண்டியதோடு, தற்காலத்தில் கொடுகடன் தகவல் பணியகத்தின் அறிக்கையில் உயர் புள்ளிகள் தொகைக்கையைக் கொண்டுள்ள விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும்.
- எமது வங்கியில் அல்லது வேறு ஏதேனும் வங்கியொன்றில் திருப்திகரமாக நடைமுறைக் கணக்கொன்றை 12 மாதங்களுக்குக் குறையாத காலத்திற்கு பேணி வந்திருக்க வேண்டும்.

கடன் தொகையின் அளவு

பின்னைய கடன் தொடர்பாக அதிகப்பட்ச வரையறை இல்லை.

- களஞ்சிய கொள்ளளவு, பிரதேசத்தின் தானிய விளைச்சல், சந்தை போக்கு மற்றும் விண்ணப்பதாரரின் நிதி சாத்தியக்கூறு என்பவற்றிற்கு அமைவாக கடன் வரையறை தீர்மானிக்கப்படுகின்றது.

வட்டி விகிதம்

- மக்கள் வங்கியின் இணையத்தளத்திற்குள் - www.peoplesbank.lk பிரவேசித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மீளச் செலுத்தும் காலம்

- நெல்லுக்கு - 180 நாட்கள்
- சோளத்திற்கு - 270 நாட்கள்

கட்டணம், தரகு, வட்டி போன்றவை

- நிலையான வட்டி வீதம்
- நிலுவை தவணைப்பணத்திற்கான அபராத வட்டி
- நிலையான கடன் செயலாக்க கட்டணம்
- மதிப்பீட்டு கட்டணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)
- சட்ட கட்டணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)
- அரசு முத்திரைக் கட்டணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)
- காப்புறுதி தவணைப்பணம் (ஏற்புடையதானால் மாத்திரம்)

விண்ணப்ப அளவுகோல்

- அருகில் அமைந்துள்ள கிளைக்கு விஜயம் செய்ய அல்லது அழைப்பை ஏற்படுத்த முடியும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

- தற்போதைய வியாபார செயல்திறன் மற்றும் நிதி மதிப்பீட்டுக்கு உட்பட்டு கடன் வசதி கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
- கடன் தொகையைப் பெறுவதற்கு முன் விண்ணப்பதாரர் தமது பங்களிப்பாக வாங்க வேண்டிய பங்கின் மதிப்பில் 25% னை முதலீடு செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் அவர்களின் களஞ்சிய வசதிகளை “நுகர்வோர் விவகாரம் தொடர்பான ஆணையத்தில்” பதிவு செய்ய வேண்டும்.
- கடன் வசதிகளுக்கு விண்ணப்பம் செய்யும்போது, நெல்/சோளம் தொகையின் பிணையத்துடன் தனிநபர் பிணைகள் 2இனை பிணைப்பொறுப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
- கடன் வசதியின் அளவை பொருட்படுத்தாமல் உள்ளக பிணைப்புகள் மற்றும் கொடுகடன் தகவல் பணியக பிணைப்பு (CRIB) என்பவை பரீட்சிக்கப்படும்.
- கடன் வசதிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை நடப்பு காலத்திற்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, புதிய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை பற்றி அறிந்துகொள்ளுவதற்காக அருகில் உள்ள கிளையுடன் தொடர்புகொள்ள முடியும்.
- தானிய களஞ்சியத்தை வங்கி பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக் கூடிய வகையில் வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும். குத்தகை உரிமையின் கீழுள்ள களஞ்சியமாக இருப்பின் விண்ணப்பதாரர் மற்றும் ஆதன உரிமையாளர் ஆகிய இருவரும் வங்கியுடன் உடன்படிக்கையில் கையொப்பம் இட வேண்டும்.

முறைப்பாடுகளைக் கையாளும் நடவடிக்கைமுறை

- வாடிக்கையாளர்கள் info@peoplesbank.lk ஊடாக முறைப்பாடுகளை எமக்கு அனுப்ப முடியும்.
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகத்திற்கு எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க முடியும்.
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றிற்கு அழைப்பை ஏற்படுத்தி/ விஜ்யம் செய்து முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு

- www.peoplesbank.lk இற்கு பிரவேசிக்கவும்
- அழைப்பு நிலையம் - 1961
- தலைமை அலுவலகம் - 0112481481